

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 1029 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டிருக்கவில்லை.
- ▶ நேற்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வந்த 136,000 மக்களுக்கும் நன்றி. நாங்கள் இப்போது 6.2 மில்லியன் தடுப்பூசிகளை எட்டியுள்ளோம். எமது தடுப்பூசி இலக்குகளை நோக்கி நாங்கள் விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறோம், அத்துடன் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் உங்களுடைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து [nsw.gov.au](https://nsw.gov.au)-இல் அவசரமாகப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
- ▶ பரந்த மேற்கு சிட்னி (Greater Western Sydney) மற்றும் தென்மேற்கு சிட்னி (Southwest Sydney) ஆகிய பகுதிகள், தொடர்ந்தும் 80%-க்கும் அதிகமான நோய்த்தொற்றாளர்களைக் கொண்டுள்ளன. உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். வெளியே செல்லவேண்டிய கட்டாய தேவை இல்லாவிட்டால், வீட்டிலேயே தங்கியிருங்கள். அத்துடன், உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு தடவையும், நோய்த்தொற்றுக்கு நீங்கள் ஏற்கெனவே முகம்கொடுத்திருப்பீர்கள் அல்லது இனிமேல் முகம்கொடுப்பீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
- ▶ நீங்கள் 16-39 வயதிற்குட்பட்டவராகவும், கவலைக்கிடமான புறநகர்ப்பகுதியில் வசிப்பவராகவும் இருந்தால், நீங்கள் ஒரு முன்னுரிமைத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். சந்திப்புகளுக்கான முன்பதிவுகள் இன்னமும் கிடைக்கின்றன, அதனால் உங்களது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவினை மேற்கொள்ள, தயவுசெய்து [Priority COVID-19 vaccination booking for 16 to 39 year-olds | NSW Government](#) -க்குச் செல்லுங்கள்.
- ▶ பிராந்திய (regional) பொதுமுடக்க (lockdown) கட்டுப்பாடுகள், ஆகக்குறைந்தது வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10 நள்ளிரவு வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளன.
- ▶ முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட மக்களுக்கு, திங்கட்கிழமை, செப்டம்பர் 13 முதல், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப்பகுதிகளுக்கு (LGAs) வெளியே வாழும் மக்கள், தங்கள் உள்ளூர் அரசாங்கப் பகுதிக்குள் அல்லது வீட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவிற்குள், ஐந்து பேர் வரை (குழந்தைகளும் இதில் உள்ளடங்குகிறார்கள், மற்றும் வயதுவந்தவர்கள் அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும்) வெளிப்புற ஒன்றுகூடலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப் பகுதிகளில் (LGAs) வாழும் மக்களைப் பொறுத்தவரை, வயதுவந்த அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒரு வீட்டைச் சேர்ந்தவர்கள், தற்போதுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு (ஒரு மணி நேரம் மட்டும், ஊரடங்கு நேரத்திற்கு அப்பாற்பட்ட மணிநேரங்களில், அத்துடன் வீட்டிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள்), பொழுதுபோக்குக்காக (பிக்னிக் உட்பட) வெளிப்புறத்தில் ஒன்றுகூட இயலும். இது, உடற்பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலதிகமானதாகும்.
- ▶ இது அனைவருக்கும் எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அத்துடன் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி.